

வராஹஹயவதனஸ்தோத்ரம்

ஓம் || விதாரிதனிசாசரெள விசாதவேதவித்யாகரெள  
ப்ரபன்னஜனதாவனெள ப்ரஸிதிலீக்றுதாஸ்வானனெள |  
மனோரமதமக்றுதீ மதனமானிதாதாக்றுதீ  
வராஹதுரகானனெள வனஜலோசனெள னெளம்யஹம் || க ||

வராபயதராரிபிர் வலயவல்குஹஸ்தத்யுபி: :  
ப்ரபோதஸாபடுஸ்தகப்ரகுணஸாம்கமால்யைர்யுதெள|  
ஹரின்மணிமணித்யுதீ ஹரவிதாயமானஸ்துதீ  
வராஹதுரகானனெள வனஜலோசனெள னெளம்யஹம் || உ ||

மனோஜ்ஞபதஸாரஸெள மஹிதஜானுமத்யோரஸெள  
த்ரிரேகஸாபகம்தரெள த்ரிஜகதாத்றுதழீகரெள |  
விபுஷணகணாஸ்ரயெள விமலஹாரமாலாஸ்ரயெள  
வராஹதுரகானனெள வனஜலோசனோ னெளம்யஹம் || ங ||

ரஸாம்றுதரஸாம்கிதெள ரஸிகபக்தவர்காம்சிதெள  
ப்ரஸாதபரிதேகஷ்ணெள ப்ரமதமம்டலீஸிகஷ்ணெள |  
விருத்ததுரஸம்கரெள மஹிதஸக்திதோ&பம்குரெள  
வராஹதுரகானனெள வனஜலோசனோ னெளம்யஹம் || ச ||

ஸாகானுபவவிக்ரஹெள ஸாஜனஸம்கரகஷாக்ரஹெள  
வினோதஜிததானவெள விலஸதாக்றுதீ ஸ்னவெள |  
பவாப்திபயபம்ஜனெள னிஜபதம் ஸதா த்யாயினாம்  
வராஹதுரகானனெள வனஜலோசனோ னெளம்யஹம் || ட ||

வராஹதுரகாஸ்யயோர்வரனுதிம் னிஜைர்வஸ்யயோ: :  
க்றுபானிலயனேத்ரயோ: : க்றுபணபக்தஹன்மித்ரயோ: : |  
யதி: : ஶமலஸாம்தயே யமிவிம்றுக்யஹ்ரத்தாம்தயே  
வ்யதத்த விலஸத்பதாம் விமலவாதிராஜாபித: : || கு ||

|| இதி ஸ்மத்வாதிராஜபுஜ்யசரணவிரசிதம் ஸ்வராஹஹயவதனஸ்தோத்ரம்  
ஸம்பூர்ணம் ||

|| க்றுஷ்ணார்பணமஸ்து ||